

<b>UG-701</b>	<b>BCO-1</b>
---------------	--------------

**B.Com. DEGREE EXAMINATION –  
JUNE, 2009.**

(AY 2003-04 and CY 2004 batches only)

First Year

**Paper III — FINANCIAL ACCOUNTING**

Time : 3 hours

Maximum marks : 75

**SECTION A — (3 × 5 = 15 marks)**

Answer any **THREE** questions.

1. Explain the objectives of Accounting.

கண்ணூழி ப்நிழ ய்வஜ் அநூக்ருக்றாப்நூழ வ்பு

2. What is average due date?

சுர்ச்சுத்வஓண் னாறாஃஜ் றுஓஃஜ் னா

3. What are the limitations of single entry system?

நிஓ ற ப்நிழீ ஃஓ ற ஜ் னீஓ ற்புண்ஃறாய்ஓ வ்ஃ



Rs. 10,000. Find out the rate of depreciation under the straight line method.

நிலை பணியின் படி உபயோகம் : 51555 ரூபியலில் ஏற்படுத்தப்பட்ட  
வாகனம் ஊதல் 65 ஆண்டுகள் 65 ஆண்டுகள் ஊதல்  
ஏதாவது மதி - மீ 651555 இத்தொகையைத் திரும்பி வர  
கண்காணக்க

SECTION B — (4 × 15 = 60 marks)

Answer any FOUR questions.

6. Explain the various methods of providing depreciation.

இத்தொகையைக் கண்காணக்கப்படுகின்ற காலம்

7. What is average clause in Fire-Insurance?

நகல் - மின்னுவல் சீர்திருத்தம் நின்றுகொண்டிருக்கிறது

8. Distinguish between branch accounts and departmental accounts.

புள்ளி கண்காணக்க நீண்ட காலம் கண்காணக்க நீண்ட காலம்  
இவ்வாறு கூறியுள்ளது

9. A company whose accounting year is the calendar year, purchased on 1.1.2003 a machine for Rs. 40,000. It purchased further machinery on 1st October 2003 for

Rs. 20,000 and on 1st July for Rs. 10,000. On 1.7.2005, 1/4th of the machinery installed on 1.1.2003 became obsolete and was sold for Rs. 6,800.

Show how the machinery account would appear in the books of the company for all the 3 years under diminishing balance method. Depreciation is to be provided at 10% p.a.

நிலை பண்பண்புள்ள கணநிலை பண்புள்ள எது கால்து ட்லா  
எது டுக் ஏலீபுத்தீ 3ஊநீ நிலை ஏய்புநிர்சுதீ 637558 ஊநிலிலு3  
951555 நிலை வுசுநயநீ 3-ம்வீயு நுநீலுக் ஏய்புநிர்சுதீ 6  
ஊநிலுடபுலு7558 ஊநிலிலு3751555 நிலையு16 ஷில் 7559 ஊநிலி  
லு3 651555 நிலையு வுசுநயநீ 3 ஊபுநிலினயு 63 3755:  
ஊநிலி637558 லு பண்புக் ுசுநய- பணு 649 பநீநி ஏய  
புநியு கால்புநியுநயற் பநீலு லு ஏலீபுத்தீலு ஊநித்  
லு3; 1-55 நிலை டு ஊநிலு ஊநீ 3

ஊபுநிலின ஊநிலு ஊநிலு ஊநிலு ஊநிலு ஊநிலு ஊநிலு ஊநிலு ஊநிலு  
புநீ ுசுலுத்தீநுமன் பநீலு ஊநிலு ஊநிலு ஊநிலு ஊநிலு ஊநிலு ஊநிலு  
பநீலு ுசுலுபுநுநு

10. A fire occurred in the premises of 'X Ltd' on 10.10.2001. All stocks were destroyed except to the

extent of Rs. 6,200. From the following figures, ascertain the loss of stock suffered by the company :

	Rs.
Stock on 1.1.2000	40,000
Purchased during 2000	1,45,000
Sales during 2000	2,00,000
Stock on 31.12.200	25,000
Purchases during 2001 upto date of fire	1,52,200
Sales during 2001 upto date of fire	1,89,000

X வயது டீண்டிங்ஸ் வஸ்குபுரீலு 65353556 டீலீ ந ழ ப்புரீ  
 டீண்டிங் 3 டீலீலு டீண்டிங்ஸ்புரீலு லு3 ; 1755 ம்நி- மீறாள்  
 சர்நுடீக்றா த்ழ ர் மற் சர்நுடீக்றா டீண்டிங் யு நர லு டீண்டிங்  
 டீண்டிங் மஜ்வலீயு ழ ப்ரூக்லு டீண்டிங் டீண்டிங் டீண்டிங்  
 சர்நுடீக்ற ழ ம்நி- டீண்டிங் டீண்டிங்

	லு3
சர்நுடீலீ- மீ 1.1.2000	40,000
டீண்டிங் 2000 யு டீண்டிங்	1,45,000
டீண்டிங் 2000 யு டீண்டிங்	2,00,000
சர்நுடீலீ- மீ 31.12.200 யு டீண்டிங்	25,000
டீண்டிங் 7556 யு டீண்டிங் டீண்டிங்	1,52,200
ந ழ ப்புரீ டீண்டிங் டீண்டிங்	1,89,000

11. The following purchases were made by a business house having three departments :

Dept. A — 1000 units

}  
5

UG-701

Dept. B — 2000 units at a total cost of Rs. 1,00,000

Dept. C — 2400 units

Stocks on 1st January were :

Dept. A — 120 units

Dept. B — 80 units

Dept. C — 152 units

Sales were :

Dept A — 1020 units at Rs. 20 each

Dept B — 1920 units at Rs. 22.50 each

Dept C — 2496 units at Rs. 25 each

The rate of profit is same in each case. Prepare departmental trading account.

□ ஜ்னி நீ-ஒ ற்க்கு ள் - குது ட் நஹீ ஸ்னஹ்னயூ மஜ்வலீயூ  
 - குறா□ த்தில் இம்னூ குது ட்நீ 3  
 நீ-ஒ ற் 'A' - 1000 ஊல்நீக்றூ  
 நீ-ஒ ற் 'B' - 2000 ஊல்நீக்றூ } - ம்ஸுநீ ஊட்நூத் ம்நி- மீ  
 நீ-ஒ ற் 'C' - 2400 ஊல்நீக்றூ } லு361551555

6 ஷ்ஹ்வ□ ஊஜ் னிசர்நூநலீ - மீ

நீ-ஒ ற் 'A' - 120 ஊல்நீக்றூ

நீ-ஒ ற் 'B' - 80 ஊல்நீக்றூ

நீ-ஒ ற் 'C' - 152 ஊல்நீக்றூ

ழ னூர்ஒ ன்

நீ-ஒ ற் 'A' - 1020 ஊல்நீக்றூ க லுஹ்ஹ்ஹ் ழ னூர்ஒ ன் ழ-ஒ ல் லு375

நீ-ற 'B' - 1920 ஊல்நீக்றா கலுஊல்ங் ழ ழுன் ழ-ல் ழு3  
773 5

நீ-ற 'C' - 2496 ஊல்நீக்றா கலுஊல்ங் ழ ழுன் ழ-ல் ழு37: 3  
ல்- ச்த்ழித்யு ஊன்-நீ நீ-றக்நீ நுநீயு சம்-ம்க்-வ ஏலீ-தநீ3  
நீ-ற-வ-பு-மு-ய-பு-ர்-க்-ண்-நு-க்-த-யு-லு-ச-ரு-க்-3

12. P, Q and R are partners in a firm. They share profits and losses equally. Their Balance Sheet on 31.12.2002 is given as under :

Liabilities	Rs.	Assets	Rs.
Capitals:P	16,000	Machinery	40,000
R	12,000	Furniture	16,000
Reserve Fund	18,000	Debtors	40,000
Creditors	64,000	Cash at bank	8,000
		'Q' Capital	6,000
	<u>1,10,000</u>		<u>1,10,000</u>

The partnership is dissolved due to insolvency of 'Q' who is unable to contribute anything in the payment of his debt to the firm. Machinery realised Rs. 30,000 and furniture Rs. 6,400. Only Rs. 24,000 was recovered from debtors. Creditors were paid at a discount of 5%. Prepare the necessary ledger accounts in the books of the firm when the capitals are fluctuating. Apply Garner Vs Murray rule.

'P' , 'Q' ன் ழ-ன்-நீ-லு P, Q ம்-நு-பு R டு-ழு-ற-க்-றா  
ஊ-வ-ழு-றா-த-கு-க்-றா-ல்-ப-ம்-நு-பு-ழ-ழு-த-ச-ம்-ம-க்-ம-பு-நீ-நு  
-க-து-ட்-ன்-லு-86.373/558 ஊ-ழு-னி-ஊ-வ-ழு-ற-ட-ய-ஏ-லீ-மீ-பு-ல்  
நீ-ற-மீ3

